



ப்ராம்ப்ட்டன் பொழுதுபோக்கு மையங்களில் செப்டம்பர் 1 ஆம் தேதியிலிருந்து இலையுதிர்கால நிகழ்ச்சிகளுக்கு நேரில் வந்து பதிவு செய்து கொள்ளவும்

ப்ராம்ப்ட்டன், ON (ஆகஸ்ட் 18, 2021) – கோவிட் 19 தொற்று பரவ ஆரம்பித்த காலத்திலிருந்து, முதன் முதலாக இலையுதிர்காலத்திற்கென பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளை ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் பாதுகாப்புடன் மறுபடி துவக்க ஆரம்பித்துள்ளது; இந்த நிகழ்ச்சிகளுக்காக பதிவு செய்தல், செப்டம்பர் 20 ஆம் தேதி துவங்குகிறது. நிகழ்ச்சிகள் என்னென்ன என்று ஆகஸ்ட் 28 முதல் www.brampton.ca/recreation எனும் வலைத்தளத்தில் பார்க்கலாம். நீச்சல் மற்றும் பனிச்சறுக்கு பாடவகுப்புகள், ஜிம்னாஸ்டிக்ஸ், இன்னும் பிற விளையாட்டு நிகழ்ச்சிகளை விளையாட கற்றுக்கொள்ளலாம்! இந்த ஆண்டின் இலையுதிர் காலத்திற்கெனப் பதிவு செய்த நிகழ்ச்சிகளில் ப்ராம்ப்ட்டன் பொழுதுபோக்கு அமைப்பானது இரண்டு குறுகியகால அமர்வுகளை நடத்தும்; இதில் ஒன்று செப்டம்பர் 20 முதல் நவம்பர் 7 வரையும், இன்னொன்று நவம்பர் 8 முதல் டிசம்பர் 9 வரையும் நடக்கும்.

பதிவு செய்தல்

பதிவு செய்துகொள்ள, செப்டம்பர் 1 ஆம் தேதி முதல், எண் 311 ஐ அழைக்கவும் அல்லது [ப்ராம்ப்ட்டன் ரிக்ரியேஷன் ஆன்லைன் \(Brampton Recreation online\)](http://www.brampton.ca/recreation) க்கு வருகை தரவும்.

மக்கள் தங்களுக்கென ஏற்கெனவே இருக்கும் இருக்கும் ப்ராம்ப்ட்டன் ரிக்ரியேஷன் பதிவுக் கணக்கை உபயோகித்து பதிவு செய்துகொள்ளலாம். [ஒரு புதிய கணக்கை துவக்குவது](#), [ஒரு பாட வகுப்பிற்கு பதிவு செய்வது](#), [உறுப்பினராவது](#), மற்றும் [பலவற்றையும்](#) எப்படிச் செய்வது என்பதற்கான வழிகாட்டும் பயிற்சிகள் பயனர்களுக்கு கிடைக்கப்பெறுகின்றன. உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருப்பின், உதவிக்கு எங்கள் குழுவின் மின்னஞ்சல் முகவரி recreation@brampton.caயைத் தொடர்புகொள்ளவும். மாற்றாக, குடியிருப்பவாசிகள் எண் 311 ஐ (அல்லது ப்ராம்ப்ட்டனுக்கு வெளியிலாக வசிப்பவர்கள் என்றால் 908.874.2000 ஐ) பதிவு செய்வதற்கான உதவிக்காக அழைக்கலாம்.

ஆகஸ்ட் 27 வரை நகரம் முழுவதும் நேரில் வந்து பதிவு செய்துகொள்ளுவதற்கான பயிற்சி அமர்வுகள் கிடைக்கின்றன. பதிவு முறையை எவ்வாறு பயன்படுத்துவது, கேள்விகளைக் கேட்பது மற்றும் பதில்கள் பெறுவது ஆகியவற்றை அறிய கணினி வல்லுநர் ஒருவருடன் நேருக்கு நேர் என்ற முறையிலான சந்திப்புக்கு பதிவு செய்து கொள்ள, எதிர்காலத்தில் மேற்கோள் செய்வதற்கான பயனுள்ள குறிப்புகள் பெற்றுக்கொள்ள, குடியிருப்பாளர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். முன்பதிவுகளை [இங்கே](#) செய்துகொள்ளலாம்.

கோவிட்-19 சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்

மக்கள், ஊழியர்கள் மற்றும் சமூகத்தின் நல்வாழ்வு என்பதே, ப்ராம்ப்ட்டனின் மிக உயர்ந்த முன்னுரிமை கொண்ட விஷயமாக தொடர்ந்து இருந்து வருகிறது. நகருக்கு வருகை தருபவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான சுற்றுச்சூழலை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

ப்ராம்ப்ட்டன் ரிக்ரியேஷன் அமைப்பானது, ஒன்ட்டேரியோ மற்றும் பீல் பப்ளிக் ஹெல்த் அமைப்பின் சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி அனைத்து கட்டிடங்கள் நிகழ்ச்சித்திட்டங்களிலும் குறைந்த அளவில் மக்கள் கூடுதல், கட்டாய முகக்கவசங்கள், வரவேற்புப் பகுதிகளில் பாதுகாப்பு தடைகள் மற்றும் மேஜை நாற்காலிகள்/உபகரணங்களை மறுசீரமைத்தல் ஆகியவற்றை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளைச் செயல்படுத்தும். இதில், மக்கள் அடிக்கடி தொடக்கூடிய இடங்களை சுத்தம் செய்தல், பொழுதுபோக்கு மையங்கள் முழுவதும் கை-சுத்திகரிப்பு சாதனங்களை வைத்தல், தூய்மையை சோதனை செய்வதற்கென அர்ப்பணிக்கப்பட்ட ஊழியர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் கோவிட் -19 குறிப்பான பயிற்சி ஆகியன அடங்கும்.

-30-

ஊடக தொடர்பு

ப்ரப்ஜோத் கைந்த்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் மற்றும் சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல்தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Prabhjot.Kainth@brampton.ca